



கோவிட்-19 தொற்றுநோயின்போது உங்கள் உரிமைகள்

கோவிட்-19 தொற்றுநோயின்போது உங்கள் உரிமைகள்

- வேலையிடம்
- கல்வித்துறை
- பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குதல்
- குடியிருப்பு
- பதிவு செய்யப்பட்ட கிளப்புகள்.

தொற்றுநோயின் போது உங்கள் உரிமைகள்

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் கட்டுப்பாடுகளின் போது கூட, பாகுபாடு இல்லாத சூழலில் வாழ்வதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.

உங்கள் இனம், உங்கள் கர்ப்பம், உங்கள் நோய் அல்லது ஒரு பராமரிப்பாளர் என்ற அடிப்படையிலான உங்கள் பொறுப்புகளை காரணமாகக் கொண்டு பாகுபாடு காட்டப்படாமல் இருக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. NSW பாகுபாடு-எதிர்ப்பு சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட வேறு பல பண்புகள் உள்ளன.

சட்டவிரோத பாகுபாட்டின் உதாரணங்கள்

உங்களுக்கு கோவிட்-19 இருப்பதால் அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கோவிட்-19 இருப்பதால் நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படுதல்

கோவிட்-19 காரணமாக உங்கள் முதலாளி தங்கள் வியாபாரத்தை குறைத்துக்கொள்ளுதல், மேலும் உங்கள் வேலையிடத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களினால் உங்கள் சக ஊழியர்களைக் காட்டிலும், உங்கள் கர்ப்பம் அல்லது பராமரிப்பாளர் என்ற முறையிலான உங்கள் பொறுப்புகள் காரணமாக நீங்கள் வித்தியாசமாக நடத்தப்படுகிறீர்கள்.

நீங்கள் ஒரு மருத்துவர், செவிலியர் அல்லது சுகாதார ஊழியராக இருப்பதால் உங்களுக்கு கோவிட்-19 பீடித்து சொத்துகளை மாசுபடுத்தும் என உங்கள் வீட்டு உரிமையாளர் கவலை கொண்டு உங்களது வாடகை ஒப்பந்தத்தை நிறுத்திவிடுதல்.

உங்கள் இனம் காரணமாக நீங்கள் பொது இடத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறீர்கள். இனம் என்பது தோலின் நிறம், தேசியம், வம்சாவளி, இன மற்றும்/ அல்லது இன-மத பின்னணியை உள்ளடக்கியுள்ளது.

உங்கள் இனம் காரணமாக ஒரு கடையில் உங்களுக்கு சேவை மறுக்கப்படுகிறது.

தொற்றுநோயின்போது உங்கள் பொறுப்புகள்

கோவிட்-19 தொற்றுநோயின்போது நடைமுறையில் உள்ள சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. சமீபத்திய சுகாதார ஆலோசனையை NSW சுகாதார இணையதளத்தில் காணலாம்.

பிறரது இனத்தினாலோ, அவர்களுக்கு கோவிட்-19 இருக்கிறது என நீங்கள் நினைப்பதாலோ அல்லது NSW சட்டத்தினால் பாதுகாக்கப்படும் வேறு கூறுகளாலோ யாருக்கெதிராகவும் நீங்கள் பாகுபாடாக இருக்கக்கூடாது அல்லது அவர்களை நியாயமற்ற முறையில் நடத்தக்கூடாது என்ற பொறுப்பும் உங்களுக்கு உள்ளது.





Anti-Discrimination
New South Wales

விசாரணைகள்

தொலைபேசி (02) 9268 5544
டோல் இலவச எண் 1800 670 812
adbcontact@justice.nsw.gov.au

புகார்கள்

complaintsadb@justice.nsw.gov.au

தொலைபேசி துபாசி சேவை
13 14 50

இணையதளம்

antidiscrimination.justice.nsw.gov.au

Parramatta

Level 7, 10 Valentine Avenue
Parramatta NSW 2150
PO Box W213, Parramatta
Westfield NSW 2150
தொலைபேசி (02) 9268 5555
தொலைநகல் (02) 9268 5500



விசாரணைகள்
மற்றும் புகார்களைத்
தீர்ப்பதன் மூலமும்,
பாகுபாடு மற்றும்
அதன் பாதிப்புகளைக்
குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்துவதன் மூலமும்,
மாற்றத்தை பாதிக்கும்
நடவடிக்கை எடுப்பதன்
மூலமும் பாகுபாட்டை
அகற்றுவதற்கு நியூ சவுத்
வேல்ஸில் நாங்கள்
முயற்சி செய்கிறோம்.
நாங்கள் பாகுபாடு-
தடுப்புச் சட்டம் 1977 ஐ
நிர்வகிக்கிறோம்.